



ஜாக்க்ஸன்வில் தமிழ் பள்ளியின் பருவ இதழ்

மயிலிறகு


வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!

மயில் 3 இறகு 3, 04-20-2022



இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

தந்தை தாய்ம் பேண்
நூல் பல கல்
கடிவது மற.
நான்றி மறவேல்.
அறம் செய விரும்பு.
தெய்வம் இகழேல்.



பதிப்பாசிரியர் குழுவிடமிருந்து

அனைவருக்கும் வணக்கம்!

'இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்'

2021-22 ஆம் கல்வி ஆண்டில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மயிலிறகு பெரும் மகிழ்ச்சியடைகிறது.

மயிலிறகு பத்திரிக்கைகான பங்களிப்பும், வரவேற்பும் அதிகரித்து வருவது குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. மேலும் இதில் மாணவர்களுடன், பெற்றோர்களும் உங்களுடைய படைப்புகளை மயிலிறகில் பதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். திருக்குறள், சுவையான சுட்டிக்கதைகள், சிறுவர் பாடல், தாத்தா பாட்டிக்குக் கடிதம், தமிழ்க் குறுக்கெழுத்து விளையாட்டு, சிறுவர்களின் ஓவியங்கள், பழமொழி, மரபு விளையாட்டு, நா பிறழ் பயிற்சி, சொல் விளையாட்டு, எழுத்து விளையாட்டு, விடுகதை, தமிழின் தொன்மை சார்ந்த பல தகவல்களை உள்ளடக்கிய இந்த இதழ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். பதிப்பில் உள்ள சில தகவல்கள் மட்டுமே இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை, மற்ற அனைத்தும் முற்றிலும் சுயமாக உருவாக்கப்பட்டவை. அனைத்து தமிழ் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இவ்விதழ் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். எனவே இந்த இதழுக்கு சற்று நேரம் ஒதுக்கி, தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் படிக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இதழை மேலும் சிறப்பிக்க உங்கள் உதவி மிகவும் அவசியம். உங்கள் கருத்துக்களையும், குறிப்புகளையும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கவும்.

மின்னஞ்சல் தொடர்பு:


KATHIRAVANP@YAHOO.COM, PRADEEKUTTY@YAHOO.CO.IN.

வெளியிட உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி!

உள்ளே.....

- சித்திரம் பேசுதடி
- கவிதைகள்
- கட்டுரை
- கதை நேரம்
- வார்த்தை விளையாட்டு
- செய்திகள்

சித்திரம் பேசுதடி..



ஸ்ரீஓம் சுரேஷ்
நிலை 6

நிரிக் ஷா செல்வேந்திரன்



அஸ்வத்

சித்திரம் பேசுதடி..



வீக் ஷா
செல்வேந்திரன்
நிலை 4



மாதினியா ரகுபதி
நிலை 4




அஸ்வத்

சித்திரம் பேசுதடி..

நமது தமிழ் மன்ற பொங்கல் விழாவில்
குழந்தைகள் வரைந்த பொங்கல்
வரைபடங்கள் கீழே ;



அபினவ் ஸ்ரீகிருஷ்ணா



அருண் நன்னாகன்



அக்ஷிதா அரவிந்த்

சித்திரம் பேசுதடி..



தர்ஷினி சம்பூர்ணம்



தேய பாலாஜி



அஸ்வத்நாராயணன்
வித்யாசாகர்

சித்திரம் பேசுதடி..



நந்தனா நேமிநாதன்



சஞ்சனா கலரிகள்



நிஷா கோபிநாத்

தொடரும்...

கவிதைகள்

தமிழ் மன்ற பொங்கல் விழாவை சிறப்பித்த பொங்கல் கவிதைகள் சிலவற்றை கீழே காண்போம்

1. தரணி

கற்பிக்கும் பொங்கல்!!! கற்கும் பொங்கல்!!!

காலை சுதிரவணம், காலம் கடத்தி கண்ணிழிப்பான்
கிராமத்து சேவலும், சிணுங்களில் கொக்கரிக்கும்
தாய்மை பசுவும், தன் கன்றுக்கு பசியாற்றி பின் பரிமாறும்
விடியல் நேரம் வீதிகள் தோறும், கிருமிநாசினி சாணமிட்டு
எறும்புக்கும், பறவைக்கும் படையளாய் அரிசியில் கோலமிட்டு
விலை நிலத்தை நோக்கி விடியும் அவன்/அவள் பொழுது!!!

நடை பாதையில் நட்புற நேரம்
நத்தையும் நாகமும் நடிவிடும் நடுவே
நகமும் சதையுமாய் காத்திடும் கருப்பன் (நாய்)
புற்களும் பயப்படுமே அவன் செலுக்கிய பாதையில்
பொது வழியே தன் நேர் பாதை செலுக்கும் அவன்/அவள் கால்கள்!!!

விலை நிலத்தில் நெறி நின்று வாய்க்கால் வகுத்து
மண் வெட்டி, கிணற்று ஊற்றெடுத்தது
கலை எடுத்து நீர் பாய்ச்சு பகிர்ந்தளித்து
நடவு பாட்டுடன் நாற்று நட்டு
வியர்வை துளியுடன் விளைவித்திடுமே அவன்/அவள் கைகள் !!!

ஏழ்மை துரத்தினும், பசி பஞ்சம் வாட்டினும்
வருண பகவான் வறட்சியில் வறுத்தெடுத்தாலும்
பகைமை பின்தொடர்ந்தாலும் பிணியும் பிடித்தாலும்
சமூக சமூகங்கள் நிறைந்தாலும்
சுழலும் பூமிபோல் மண் உறுதியுடன் அவன்/அவள் உள்ளம் !!!

இயற்கை அன்னையின் செல்ல மகள்/மகள்
நன்றி உணர்வோடு தன்னை வளர்த்த தருணத்தை நினைவூட்டி
பழையன வற்றை கழித்து புதியனவற்றை புகுத்தி
தை பொங்கலில் மண் பானையில் மஞ்சளிட்டு
அறுவடைத்த பொன் நெல்லினால் பொங்கலிட்டு
மகிழ்ச்சி பொங்க பொங்கவோ !! பொங்கவோ!! முழக்கமிட்டு
அனைத்திற்கும், அனைவருக்கும் நன்றி சொல்லும் அவன்/அவள் பண்பு!!!

நம் கண்முன்னே காண கிடத்த கடவுள் அவன்/அவள்
அவனை கடத்திவிட்டு காணிக்கை செலுத்தி கடவுளை தேடி
எனப்பட்பயன்
விலை நிலங்களை, விலை பேசி விற்பு பின்னால் வருநதி என்னப்பட்பயன்
படித்த முட்டாள்கள் நடுவே, படிக்காத மேதைகள் உழவர்கள்
பணம் புகும் என்றில்லாமல், நல்ல குணம் மனம் என்றுரைத்த
ஆசிரியர்கள் அவர்கள்
அளவோடு, அறிவோடு, ஆற்றலோடு, அமைதியோடு
வாழ்க்கையை வாழும்
நம் உழவனை நம் நினைவின் வதை போற்றி நாமும்
மகிழ்ச்சி பொங்கல் "தை பொங்கலை" கொண்டாடுவோம்
முடிந்தவரை தமிழையும், உழவையும் சேர்த்து வளர்ப்போம்!!!

2. நன்னாகன்

கடவுளே ஏங்கும் எங்கள் பொங்கல்

கரும்பைக் கடி!
காணையைப் புடி!!
அரிசியை இடி!
பானையின் கழுத்தில் மஞ்சள் செடி!!
பலகாய் குழம்ப ஊத்திக் குடி!
சிலம்பத்திற்கு சீவிய தடி!!
இவ்வாறு கொண்டாட்டத்திலேயே இருப்பதுதான்
நம் தமிழ்க்குடி!
கடவுள் கூட கொண்டாட ஏங்கும்
எங்கள் பொங்கல்!!

2019இல் ஏதோ பட்டுச்சீனத்தில் இருந்து வந்ததாம் ஒரு கிருமி!
வெறும் பத்தே மிளகை வைத்து பதில் சொன்ன என் தமிழன் ஒரு செல்லக் கருமி!
மிளகு இருக்க, இவனா சாகப் போகிறான் இறுமி!
தைப்பொங்கல் நன்னாளில் தமிழனின் பெருமையைப் பாட வேண்டாமா உறுமி!

போவோமா அவன் வாழ்ந்த கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு கொஞ்ச நேரம்!
மாணிக்கமும் கோமேதகமும் சீண்ட ஆளில்லாமல் கிடக்குமாம் தெருவோரம்!
சாடியில் நல்ல கவிதைக்கு கோடியில் நடக்குமாம் பேரம்!
பெண்கள் ஜல்லிக்கட்டில் காலையையடக்கி காட்டுவார்களாம் வீரம்!!
வள்ளுவனை மிஞ்சிய வாலிவனாய் இருப்பார்களாம் பார்ப்பவர் யாரும்!

அவனுக்கும் நமக்கும் தமிழ்தான் ஒரே பாலம்!!
கோமேதகம் கொட்டிக்கிடந்தாலும் அவன் வீட்டிலும் அரிசிமாக்கோலம்!
தைப்பொங்கலைக் கொண்டாடானால் பிறக்கும் அதே பொற்காலம்!!

மற்ற நாட்டவருடனும் பொங்கலை எடுத்துச் சென்று பரவு!
அப்போது உலகுக்குத் தெரியும் நம் தமிழ் இனத்தின் செறிவு!
பொங்கல் இருக்கையில் எப்படி வரும் நம்மிடையே பிரிவு!
எம்மதமும் கொண்டாடுவதால் பொங்கல் கற்றுத்தரும் ஒற்றுமை என்னும் அறிவு!!

அறுவடை மெழ்ச்சியில் சூரியனை வேண்டி!
அங்காளி பங்களி வரப்பைத் தாண்டி!!
ஆவணியில் வைத்த சக்கரவள்ளிக்கிழங்கை நோண்டி!
எடுத்து வேகவைத்தால் எச்சில் ஊற "தா" என்று கேட்பான் பழனியாண்டி!!

கடவுளே

ஏங்கும்

எங்கள்

பொங்கல்

3. ராதா ரமேஷ்

பொங்கலோ பொங்கல் 2022

உமைத்தவர்க்கு நன்றி கூற, உறவுகளோடு கொண்டாட

தை பொங்கல் வந்தது!!!

தடுப்பூசி வந்ததால், மன நிம்மதி கிடைத்தது!

கொரோனா ஒழிந்தது, மனக்கவலை தீர்ந்தது!

உறவெல்லாம் கூடி மகிழ, லாக்டவுன் தளர்ந்தது!

இனைய வழி நிகழ்ச்சி போனது!

நேர் காணல் நிகழ்ச்சி மீண்டும் உயிர்த்தது!

தன்பங்கள் தீர்ந்தது, மகிழ்ச்சி பொங்குது!

தேங்கி நின்ற தன்பங்கள் எல்லாம், போகி போல் எரிந்தது!

இத்திக்கும் பொங்கல் போல், புது வாழ்வு ததும்புது!

செங்கரும்புச் சுவைபோல, மக்கள் மனம் மலர்ந்தது!

மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைத்திட

அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

4.சங்கரதி

பொங்கல் திருநாள்

தைத் திருநாளாம் பொங்கல் திருநாளாம்
கொள்ளா அனல் படைபடை கழித்திட
கல்வாழ்வு அனல் புதிய கம்பிக்கை தீனித்திட
உரவேந்தலாம் புது நாளை

வீட்டுக்குள் கணினி பையுக்குள்
முடங்கிய நமது வாழ்வை
புளசுதமாம் தூடுப்பு யுகத்தை சிவத்தி
மீட உடம்போம் புது வாழ்வை

கொள்ளாவாம் தள்ளி நின்று வாழ்த்திய
நமது உறவுகளை கண்டு மகிழ்த்திட
கடவு அனைத்து மகிழ்த்திட
உரவேந்தலாம் புது நாளை பொங்கல் திருநாளாம்!

5. சந்தோஷா வெங்கட்

போகிப் பண்டுகை

போகியில் மடைமையை எரிப்போம்
போகியில் கடமையை மதிப்போம்
சூழல் போற்றி புகை இல்லா
போகியைக் கொண்டாடுவோம்!!

தைப் பொங்கல்

இல்லம் எனும் பாணையில்
பாசம் எனும் பாலூற்றி
அன்பெனும் அரிசி இட்டு
நேசம் எனும் நெய் ஊற்றி
இன்பம் எனும் இனிப்பிட்டு
உங்கள் இல்லங்களில்
மகிழ்ச்சி எனும்
பொங்கல் பொங்கட்டும்!!

மாட்டுப் பொங்கல்

நம் விவசாயிகளையும் விளை நிலங்களையும்
செழிப்புடன் வைத்திருக்க தன் உழைப்பை
வெளிப்படுத்தும் இந்த உயிரினத்திற்கு
நன்றி சொல்லும் தினம்
மாட்டுப் பொங்கலே!!

காணும் பொங்கல்

பெரியோரை மதிக்கவும்
நட்பை நீட்டிக்கவும்
உறவுகளைக் காணவும்
உண்பதைப் பகிரவும்
தமிழர் வகுத்த தலை சிறந்த
பண்பாட்டு வழியெனப்
பண்பாடுவோம் காணும் பொங்கலில்!!

பெட்னா வில் பங்குபெற்று கட்டுரை - நிலை -3 ஆசிரியர்

புதியதோர் உலகு செய்வோம்

மனிதன் ஒரு சமூக விலங்கு எனும் கூற்றுக்கு இணங்க, இச்சமூகம் சமூகநீதி எனும் சமஉரிமையுடன் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறான சமூகத்தை உருவாக்குவது அனைவரின் மிக முக்கிய கடமையாகும்.

சமூகம் என்பது தன்னில் தொடங்கி தன் குடும்பம், ஊர், தெரு என விரிந்து இந்த மொத்த உலகமும் ஒரு குடையின் கீழ் அடங்கி விடுகின்றது. ஆதலால் இந்த சமூக நீதி என்பது தன்னில் இருந்தே தொடங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, குழந்தைகள் என நெருங்கிய சொந்தங்களுக்குள் அன்பு, பாசம், பரிவு, மரியாதை என்பவை இயல்பாக உள்ளது. அதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை. அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது, அதையும் புறந்தள்ளிவிட முடியாது. அதற்கு அக்குடும்பத்திலுள்ளவர்களின் புரிந்துணர்தல் முக்கிய பங்காற்றும்.

நாம் தினம்தோறும் மேற்கொள்ளும் ஒரு சிறு நடைப்பயிற்சியின்போது, எதிர்வரும் மனிதர்களை பார்த்து முகம் மலர்ந்து ஒரு புன்னகை பூப்பதிலிருந்து, நாம் நம் சகமனிதர்களுக்கு அளிக்கும் அன்பு மற்றும் மதிப்பு வெளிப்படுகின்றது. அப்படி அளிக்கப்படும் மதிப்பு, எப்பொழுதும் எதிர்வரும் மனிதனின் நிறம், தோற்றம், அழகு போன்றவற்றை பொறுத்து அமைந்து விடக்கூடாது. ஒரு எளிய மனிதனில் தொடங்கி யாவரையும் மதிக்கும், அன்பு பாராட்டும் பண்பு வேண்டும். இப்பண்பு ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க முதற்படியாகும்.

இன்றைய உலகு சூழல் சாதி, மதம், இனம் என பல்வேறு வேறுபாடுகளுடன் நிறைந்துள்ளது. நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுடன் அன்பு பாராட்டுவதும், மதிப்பு அளிப்பதும், நம்மில் ஒருவராக நினைப்பதும் இவைகளை பொறுத்தே அமைகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். .

இது மாற வேண்டும். கண்டிப்பாக இந்த சமூகத்தில் ஏற்பட வேண்டிய மிக முக்கியமான மாற்றமாகும். இவை யாவுமே மனிதனால் மனித குல மேம்பாட்டிற்காக வகுக்கப்பட்டவையாக கருதப்பட்டாலும், இவைகளால், ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகம் உண்டாகியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இன்று உலகெங்கும் நடக்கும் வன்முறைகளுக்கு மேலே குறிப்பிட்டவைகளே மிக முக்கிய காரணங்களாக உள்ளன என்பது மறுப்பதற்கில்லை. நம் ஊரில் நடக்கும் சண்டைகள் தொடங்கி, நம் நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கலவரங்கள்வரை யாவும், பெரும்பாலும் சாதி, மத, இன அடிப்படையிலானவையே. சற்றே கூர்ந்து நோக்கினால் உலகளவில் நடந்த மற்றும் நடுக்கும் போர்களுக்கும் இவையே காரணமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை தொடரும் பகைமையாகட்டும், இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் இசுரேல் - பாலஸ்தீன போராகட்டும், உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகளுடனான மற்ற நாடுகளின் போராகட்டும் அனைத்திற்கும் மதவேறுபாடே முக்கிய காரணமாக உள்ளது.

அமெரிக்காவில் சென்ற வருடம் நடந்த பல மக்கள் போராட்டங்களுக்கு மிக முக்கிய காரணம் இனவெறியாகும். இதுபோன்ற போராட்டங்கள் பன்னெடுங்காலமாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் இனவெறிக்கு எதிரான பல போராட்டங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மட்டுமே, இதற்கான காரணம் இல்லை என்பதை உணர முடிகின்றது. இங்கு வசிக்கும் மக்களின் மனநிலை, சமூகத்தின், அனைத்து தரப்பு மக்களையும் சமமாக கருதும் மனநிலையில் இல்லை என்பதை உணர முடிகிறது. இப்படியான மனநிலை நன்கு கல்வி கற்றவர்களிடமும் உள்ளது என்பது வேதனை அளிக்கின்றது. இதன்மூலம் உலகளவிலும் மக்கள் கற்கும் கல்வி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான கல்வியாக மட்டுமே உள்ளதே தவிர சமூகத்தை நேசிக்கும் அறநெறிகளை கற்று கொடுக்கும் கல்வி இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.

நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் தாய்மொழி அல்லாத பாடங்கள் அனைத்தும், நம் வருங்காலத்தில் பொருளீட்ட தேவையான திறமைகளை மட்டுமே வளர்க்க உதவுகின்றன. அவரவர் தாய்மொழி இலக்கியங்களில் அறநெறி கருத்துக்கள் பலவுள்ளன. அதற்கு நம் தாய்மொழியான தமிழ்மொழியே மிகசிறந்த உதாரணம். பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படாத நன்னெறி கருத்துக்களே இல்லை. உறுதியாக பிறமொழி இலக்கியங்களிலும் அவை நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற, அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மாயையின் காரணமாக அவரவர் தாய்மொழியை தவிர்த்து பயின்று கொண்டிருக்கின்றோம். ஆதலால் அதிலுள்ள இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பை இழந்து, அதன் காரணமாக நல்லொழுக்க நெறிகளை பயில இயலாமல் போகின்றது. உலகப்பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி மற்ற மொழிகளில் உள்ள நல்லொழுக்க இலக்கியங்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்க காரணம், அவைகளை மக்கள் அனைவரும் பயின்று வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணமாகும். சமூகத்திலுள்ள இத்தகைய சாதி, மத, இன ஏற்ற தாழ்வுகளையும், அதனால் ஏற்படும் பிளவுகளை களைய பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள் தோன்றி பாடுபட்டார்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறிவோம். இனவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லுதிர்க்கிங் போன்ற தலைவர்களும், சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய பிடல் காஸ்ட்ரோ, சேசுவேரா போன்ற தலைவர்களும், சாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக போராடிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மகாத்மா காந்தி போன்ற எண்ணற்ற தலைவர்களும் சமூகநீதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். அவர்கள் கனவு நினைவாக, கவிஞர் கணியன் பூங்குன்றனார் கூறியது போல சாதி, மத, இன வேறுபாடற்ற "யாதும் ஒரே யாவரும் கேளிர்" என்ற புதியதோர் உலகு செய்வோம்

-சுதாகர் இரத்தினம்



கதை நேரம் பஞ்சதந்திரக் கதைகள்

ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை



ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.

மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.

அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.

அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.

அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது

ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு..... சில ஆட்டுகள்!

படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.

அத்துடனா?

பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்...வீல்” என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.

“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது





விளையாடு விளையாக்கு!

வார்த்தை விளையாட்டு!

உங்கள் நேரத்தை எங்களோடு செலவழியுங்கள்!
இந்த புதிருக்கு பதில் கண்டுபிடியுங்கள்!



- | | |
|------------------------------|------------------------|
| 1) ப வ க க க் ழ க் ம் ழ | 11) க ப வெ து ப ம் |
| 2) ம் அ சி த் வ தி யா ய | 12) த் த து டு ப து ரி |
| 3) த் ம் து க த நா | 13) ய கா ரி சி ரி த |
| 4) று பி ல் த த் னு ன் | 14) ட் டை ச அ ச் ரை |
| 5) க் போ கு ரு கு ட் ம் டா | 15) கு ட ய் ப ம பா ர |
| 6) ம் க க் னி தா ள ய ஞ் ய சி | 16) கு றை ப றா ற் க் |
| 7) ர் ந் த நி ம் ப் ப | 17) வா ம் சி தே ய த |
| 8) த் ல் த ய க டு து ப மை | 18) ய ம் கி க் வ மு து |
| 9) வு ஆ ம் ய் ட கூ | 19) க ள் து கு ணு க் |
| 10) ர் த த் ல் டு தொ போ | 20) லை வோ ட கு |

தமிழ் சொல் தேடல்

ண்	ந	க	ச	ம	ஈ	க
க	ம்	ஓ	ர	ம்	மு	ற்
க	ன	வு	மு	ஐ	மு	ற
வ	னி	வு	ள	ம்	ற்	ல்
ல	க	ம்	ல	பொ	ற	ண்
மு	ற்	னி	ம்	ன்	ம்	ஊ
ப	ஏ	ஓ	வு	பா	ச	ம்

கனவு
கற்றல்
கனிவு
பாசம்
முற்றம்
ஐம்பொன்

விடைகளை

kathiravanp@yahoo.com

Pradeekutty@yahoo.co.in என்ற

முகவரிக்கு மின்அஞ்சல்

அனுப்பவும். சரியான விடை

அளிப்பவருக்கு ஒரு ஆச்சரியம்

காத்துக் கொண்டிருக்கிறது

செய்திகள்

- ஜாக்சன்வில் தமிழ் பள்ளி 2022-23 ஆண்டிற்கான பள்ளி பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
- பள்ளி 2022-23 ஆண்டிற்கான பதிவிற்கு இறுதிநாள் ஜூன்-4
<https://forms.office.com/r/fL0D0uv4DY>
- 2022-23 - பள்ளி நடக்கும் நேரம் -ஞாயிறு மதியம் 2-4
- இடம் -பே மேடொவ்ஸ் பகுதி
- நமது ஜாக்சன்வில் தமிழ் பள்ளி நிலை 8 வரை இருக்கிறது, இந்த வருடம் நிலை 8 மாணவர்கள் தமிழ் பள்ளி தேர்ச்சி பெற்று தமிழ் படிப்பை முடிக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்
- ஃபெட்னா 2022 ஆண்டிற்கான தமிழ் போட்டிகள் தொடங்கி உள்ளன, பங்கேற்க விரும்பும் உள்ளவர்கள் பதிவு செய்யலாம். பதிவுகளுக்கு: <https://fetna.org/vanakkam-vada-america/>